

# செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்



(தன்னாட்சி நிறுவனம், கல்வி அமைச்சகம், இந்திய அரசு)

40, சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், நூறடிச் சாலை, தரமணி, சென்னை - 600113



सत्यमेव जयते

## CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL

(An Autonomous Institution under Ministry of Education, Government of India, New Delhi)

40, IRT Campus, 100 Feet Road, Taramani, Chennai - 600113

Website : www.cict.in

E-Mail : director@cict.in

நாள்: 22.11.2021

பயிலரங்கம் - 15

**கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் புலம்**

நடத்தும்

**வட்டெழுத்துப் பயிலரங்கம்**

**(09.12.2021 - 15.12.2021)**

**அறிவிப்பும் அழைப்பும்**

மாந்தன் தன் தேவைகளையும் கருத்துகளையும் தெரிவிக்கப் பயன்படுத்திய கருவிகளே எழுத்து முறைகளாகும். இவ்வெழுத்து முறைகள் தொடக்கத்தில் குறியீடுகளாக இருந்தன. பின்னர் ஒவ்வொரு ஒலிக்கும் ஓர் எழுத்து என்னும் நிலை உருவாயிற்று. இவ்வெழுத்துநிலையே காலந்தோறும் மாற்றத்திற்கு ஆட்பட்டு இன்றுள்ள வரிவடிவ நிலையை எய்தியது. தமிழ் மொழியின் வரிவடிவமும் இத்தகைய நிலைக்கு ஆட்பட்டுக் காலந்தோறும் மாற்றம் எய்தி வந்துள்ளது.

தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவமான தமிழியின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உருவான எழுத்துமுறை வட்டெழுத்து ஆகும். வட்டமாகச் சுழித்து எழுதப்பட்டதால் இவ்வெழுத்து முறைக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவ்வெழுத்து வட்டம், நானாமோனம், தெக்கன் மலையாளம் என்றும் அழைக்கப்பெறும்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இவ்வெழுத்து முறை வழக்கத்திற்கு வந்துள்ளது. நடுகற்களிலும் பாணை ஓடுகளிலும் செப்பேடுகளிலும் இவ்வெழுத்து முறை காணப்படுகிறது. இவ்வட்டெழுத்துக் கல்வெட்டுகள் வடதமிழகத்தில் தருமபுரி, விழுப்புரம் பகுதிகளிலும் பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் சேரநாட்டுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவ்வெழுத்து முறை தமிழகத்தில் செல்வாக்கு இழந்துவிட்டது.

எனவே இத்தகைய சிறப்புமிக்க எழுத்து முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்தப் பயிலரங்க நடத்தத் திட்டமிட்டுள்ளது.

வட்டெழுத்துத் தோற்றத்தின் வரலாற்றுப் பின்னணி, இவ்வெழுத்துகள் கிடைத்த இடங்கள், சமயத் தொடர்பு, இவ்வெழுத்துகளை வாசித்தறிதல், எழுதப் பழக்குதல் ஆகியவையும் இப்பயிலரங்கில் நடத்தப்பெறும். மேலும், வட்டெழுத்துக் கல்வெட்டினை

நேரடியாகச் சென்று வாசித்தறியக் கள ஆய்வும் இப்பயிலரங்கில் மேற்கொள்ளப்படும். ஆய்வு மாணவர்கள் மட்டும் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

ஆய்வு மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் நடத்தப்பெறும் இப்பயிலரங்கில் தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். தமிழ், வரலாறு, தொல்லியல் ஆகிய துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களை இப்பயிலரங்கில் பங்குபெற்றுப் பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

**பயிலரங்க விதிமுறைகளும் விவரங்களும் கீழ்வருமாறு:**

1. பயிலரங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20.
2. பயிலரங்கு நடைபெறும் நாட்கள்: 09.12.2021 முதல் 15.12.2021 முடிய ஏழு நாட்கள்.
3. பயிலரங்கு நேரம்: காலை: 10.00 - 01.00 & மாலை: 02.00 - 05.00.
4. பங்கேற்பாளர்கள் தங்குமிடத்தைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
5. பங்கேற்பாளர்களுக்குப் பயணப்படியும் நாட்படியும் மத்திய அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
6. பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவும், தேநீரும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும்.
7. பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் இதன் கீழுள்ள விண்ணப்பத்தை நிறைவுசெய்து [workshope@cict.in](mailto:workshope@cict.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். இப்பயிலரங்கைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள மேற்கண்ட மின்னஞ்சல் மூலமாகவே தொடர்புகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தொலைபேசி/அலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளக்கூடாது.
8. பயிலரங்கக் கட்டணம் ஏதும் இல்லை.
9. செம்மொழி நிறுவன விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல்/புலனம் வழியாக மட்டும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும்.
10. பங்கேற்பாளர்கள் செம்மொழி நிறுவன விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.
11. நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய இறுதி நாள் 30.11.2021. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்கப்படமாட்டா.
12. இப்பயிலரங்கில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 01.12.2021 அன்று மின்னஞ்சல்/புலனம் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

**வட்டெழுத்துப் பயிலரங்கம்**

(09.12.2021 — 15.12.2021)

விண்ணப்பப் படிவம்

நிழற்படம்

1.	பெயர்	தமிழ்			
		ஆங்கிலம்			
2.	பிறந்த நாள்/ வயது				
3.	பாலினம்				
4.	வகுப்பு (✓ செய்க)	பொது	இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்	பட்டியல் வகுப்பினர்	
5.	கல்வித் தகுதிகள்				
6.	ஆய்வியல் நிறைஞர் / முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்த நாள்/ஆண்டு				
7.	ஆய்வியல் நிறைஞர் / முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு				
8.	பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவன முகவரி				
	(தொலைபேசி/ மின்னஞ்சல் முகவரியுடன்)				
9.	இல்ல முகவரி				
	(தொலைபேசி/ மின்னஞ்சல் முகவரியுடன்)				
10.	புலன எண்				
11.	செம்மொழி நிறுவனம் இக்கல்வியாண்டில் நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டீர்களா? ஆம் எனில் விவரம் தருக.		ஆம்		இல்லை

நாள் :

இடம்:

(கையொப்பம்)

நெறியாளர் / துறைத்தலைவர் / முதல்வர் / பதிவாளர்  
உரிய முத்திரையுடன் கையொப்பம்